1978 மார்ச் 27]

மானுமதுரை துணை தாலூகா.

* 668 வினு—திரு. வ. மு. சுப்பிரமணியன்: மாண்புமிகு நிதி அமைச்சர் கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மானுமதுரை துணைத் தாலுகாவை, தாலூகாவாக உயர்த்துகின்ற செயற் குறிப்பு ஏதேனும் உள்ளதா ?

(ஆ) ஆம் எனில், எப்பொழுது உயர்த்தப்படும் ?

மாண்புமிகு திரு. கி. மனேகரன்: (அ) இல்லை.

(ஆ) வினுவிற்கு இடமில்லை.

திரு. வ. மு. சுப்பிரமணியன்: மாண்புமிகு துணைத் தலைவரவர்களே, மானுமதுரை துணைத் தாலூகா ஆறு பிர்க்காக்களைக் கொண்டது. பரப்பளவும் தாலூகா அந்தஸ்துக்கு உள்ளதாக இருக்கிறது. அதனுல் நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தக் கோரிக்கை நெடு நாட்களாக இருக்கின்ற காரணத்தால் இதற்கு தாலூகா அந்தஸ்து கொடுக்க அரசு ஆவன செய்ய முன்வருமா என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கி. மனேகரன்: துணைத் தலைவரவர்களே, மானுமதுரை துணைத் தாலூகாவை தாலூகாவாக ஆக்க வேண்டுமென்று 1976-77-ல், இதை முழுமையான வட்டமாகத் தரம் உயர்த்தும் செயற்குறிப்பு இருந்து தள்ளி வைக்கப்பட்டது. அதற்கான காரணம் நிதிநிலை என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஒரு துணை வட்டத்தை முழுமை யான வட்டமாக மாற்றுவதற்கு, ஒரு தாசில்தார், ஒரு தலைமைக் கணக்கர், மூன்று உதவியாளர்கள், ஒரு இளநிலை உதவியாளர், மூன்று கடைநிலை ஊழியர்கள் ஆக இத்தனை பேர்கள் தேவை. ஆகையினுலே மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இராமநாதபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் செயற்குறிப்புள்ள கோப்பு முதல்வரவர் களுக்கு சுற்றுக்கு அனுப்பப்பட்டபொழுது, முதல்வர் அவர்கள் அக்கோப்பில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார் :—

'இது பெரிய பிரச்னையை உருவாக்குவதாக அமையும். எனவே, பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின் ஆராய்ந்து விவாதித்து முடிவு செய்யலாம்' என்று குறிப்பிட்டிருக்கிருர்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ஓ. சுப்பிரமணியன் : துணை தாலுகாவை முழு தாலுகாவாக உயர்த்தும்போது, அது எந்த அடிப்படையில்? ஜனத்தொகை அடிப்படையிலேயா அல்லது விஸ்தீரணத்தைப் பொறுத்தா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : எந்த அடிப்படையில் என்பதைப்பற்றிய குறிப்பு இல்லை. ஆனால், மாருக எல்லாத் துணை மாவட்டங்களையும் முழுமையான வட்டங்களாகப் படிப்படியாக மாற்றியமைக்க 1971-ல் அரசு கொள்கை அளவில் முடிவெடுத்தது. அப்பொழுது இந்த மாநிலத்தில் 43 துணை வட்டங்கள் இருந்தன. 1973-74 ஆம் ஆண்டில் 4, 1974-75 ஆம் ஆண்டில் 7 துணை வட்டங்கள் முழுமையான வட்டங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன. எந்த அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்டது என்பதற்கு தனிக் கேள்வி போடக் கேட்டுக்கொள்கிறேன்.

திருப்பூரில் வீட்டுமனைகள் ஒப்படை.

* 669 வினு—திரு. ஆ. நடராசன் : மாண்புமிகு நிதி அமைச்சர் கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திருப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் 1 நவம்பர் 1977 முதல் இன்றுவரை கொடுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

(ஆ) 1 நவம்பர் 1977 முதல் இன்றுவரை ஏதேனும் பட்டா திரும்பப் பெறப்பட்டுள்ளதா?

(இ) அதற்கான காரணங்கள் யாவை?

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : (அ) கோயம்புத்தூர் மாவட்டம், திருப்பூர் வட்டத்தில் 1977 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் 1978 பிப்ரவரி முதல் வாரம் வரையில் 410 வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

(ஆ) இல்லை.

(இ) இக் கேள்விக்கு இடமில்லை.

திரு. ஆ. நடராசன் : பேரவைத் துணைத் தலைவர்களே, திருப்பூரில் கடந்த நவம்பர் மாதத்தில், ஒரு பட்டாவைத் திருப்பி வாங்கி இருக்கிருர்கள், தாசில்தார் அவர்கள். எனவே, அதுபற்றி தகவல் அமைச்சரிடத்தில் இருந்தால் அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS